

IN THE COURT OF THE ADDITIONAL DISTRICT JUDGE E.C. COURT,
PUDUKKOTTAI.
(CHAPTER XXIII CODE OF THE CRIMINAL PROCEDURE)

C .C. No:185/2025

Dated: 22.05.2026

Deposition of Witnesses for PW - 1

பெயர்	:	திருமயில்முருகன்	வயது	:	
தகப்பனார்	:		தாலுகா	:	
பெயர்	:			:	
கிராமம்	:		தொழில்	:	

Solemnly affirmed by Tmt.Deepika,Translator of this court in accordance with the provisions of
Section 142 of Bharatiya Sakshya Adhiniyam, 2023

1-வது எதிரி ஆஜர்படுத்தப்பட்டார். 2-வது எதிரி ஆஜர். இரு தரப்பு வழக்கறிஞர்களும்
ஆஜர்.

As per the circular of the Hon'ble High Court,Madras in ROC.NO.74663/2024/F1-
dt.21.02.2025 the identity of the witness verified with their identity card.

Aathar card of the Witness verified.

(சாட்சி மனுவின் பேரில் அழைக்கப்பட்டு எதிரிகள் தரப்பில் குறுக்கு விசாரணை
செய்ய அனுமதிக்கப்பட்டார்)

எதிரிகள் தரப்பில் குறுக்கு விசாரணை

சம்பவம் நடந்ததாக சொல்லக்கூடிய ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேசன் என்றால்
சரிதான். சம்பவ இடத்தில் ஜனநடமாட்டம் இருந்தது ரயில்வே ஸ்டேசுக்கு
வருபவர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள் என்றால் சரிதான். சம்பவ இடத்தில்
ஆய்வாளர் தனிநபர் சாட்சிகள் யாரையும் விசாரித்து வாக்குமூலங்கள் எதுவும்
பெறவில்லை என்றால் சரிதான். சோதனை சம்மத கடிதத்தில் எதிரிகளுக்கு தமிழ்
தெரியாது என்று குறிப்பிட்டு மொழிபெயர்ப்பாளரை நியமித்து அவரிடம் படித்து

காண்பித்ததாகவும் மொழிபெயர்ப்பாளர் மூலம் எதிரிகளுக்கு படித்து காண்பித்து கையொப்பம் எதுவும் பெறவில்லை என்றால் சரியல்ல. ஆய்வாளர் எதிரிகளை திரேக பரிசோதனை செய்தார் என்றால் சரிதான். சோதனை சம்மத கடிதத்தில் எதிரிகளுக்குள்ள உரிமையை ஹிந்தி மொழியில் எதிரிகளுக்கு எடுத்து சொல்லி முறையாக சம்மதம் பெறவில்லை என்றால் சரியல்ல. NDPS சட்ட விதிமுறையை பின்பற்றாமல் சோதனை சம்மத கடிதம் பெறப்பட்டது என்றால் சரியல்ல. எனது முதல் விசாரணையில் தனிநபர் சாட்சிகள் சாட்சியாக இருக்க வர விருப்பம் தெரிவிக்காதது பொறுத்து எனது முதல் விசாரணை சாட்சியத்தில் சொல்லியுள்ளேன் என்றால் சரிதான். சாட்சி சொல்ல வர மறுத்த நபர்கள் மீது ஆய்வாளர் நடவடிக்கை எடுத்தாரா என்ற விவரம் எனக்கு தெரியாது என்றால் சரிதான். எதிரிகள் எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்றால் சரியல்ல. ஒப்புதல் வாக்குமூலங்கள் மொழிபெயர்ப்பாளர் எந்த கையொப்பம் செய்யவில்லை என்றால் சரிதான். கைது அறிக்கைகள் இரண்டும் தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது என்றால் சரிதான். கைது அறிக்கைகளை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் எதிரிகளுக்கு படித்து காண்பித்து மொழிபெயர்ப்பாளர் கையொப்பம் செய்யவில்லை என்றால் மொழிபெயர்ப்பாளர் எதிரிகளுக்கு படித்து காண்பித்தார் ஆனால் அதனை குறிப்பிட்டு மொழிபெயர்ப்பாளர் கையொப்பம் செய்யவில்லை. அத்தாட்சியில் SHO சீல் வைக்கப்படவில்லை என்றால் சரிதான். கைது குறிப்பாணைகளில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் காலத்தில் 11 கிலோ 200 கிராம் என்று தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். நான் முதல் விசாரணையில் சொன்னது போல் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் சொன்ன விதத்தில்

சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் மொழி தெரியாத எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து அனைத்து ஆவணங்களையும் காவல் நிலையத்தில் வைத்து தயாரித்து எதிரிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ளோம் என்றால் சரியல்ல. மேல் அதிகாரி கேட்டுக்கொண்டதற்கிணங்க உண்மையை மறைத்து தற்சமயம் பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல. சம்பவ இடத்திற்கு நான் செல்லவில்லை என்றும் அனைத்து ஆவணங்களையும் காவல் நிலையத்தில் வைத்து கையொப்பம் செய்துவிட்டு அதற்கு ஆதரவாக தற்சமயம் பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

மறு விசாரணை:-

இல்லை.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி மற்றும் அவரது வழக்குநர் முன்னிலையில் சாட்சியின் வாக்குமூலம் என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் கணினியில் வடிவாக்கப்பட்டு சாட்சியிடம் படித்துக் காட்டப்பட்டு விளக்கிக் கூறப்பட்டு சாட்சியால் சரி என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்,

புதுக்கோட்டை.